

கவலையை மேற்கொள்ளும் சிலுவை

Overcoming Worries thro' the Cross

முகவுரை

இயேசு தமது ஆவியை விட்டபோது பல காரியங்கள் நிகழ்ந்தன —

மத் 27:50-53 மாற் 15:38	உடனடி நிகழ்வுகளை இவ்விரண்டு சுவிசேஷகர்கள் மட்டும் எழுதியுள்ளனர். அவர்கள் முதலாவது குறிப்பிடுவது, “ திரைச்சீலை கிழிந்தது! ”
----------------------------	---

இங்குதான் புதிய ஏற்பாடு துவங்குகிறது!

மகா பரிசுத்தத் தலத்திற்கு வழி திறக்கப்பட்டாயிற்று!
எனவே **கிருபாசனத்தருகே தைரியமாய் வாருங்கள்** —
எபி 4:16

நமது கவலைகளுக்குச் சிலுவை மூலம் நிவாரணம்:

1. பாவத்தைக் குறித்த கவலை

“**பிதாவே, இவர்களை மன்னியும்**” என்று இயேசு ஜெபித்தார்
(லூக் 23:34)

- நாம் பாவின்கள், எனவே பாவம் செய்கிறோம்;
எனவேதான், “**இவர்களை**” மன்னியும் என்றார்!
- நமது எல்லாப் பாவங்களையும் இயேசு சுமந்துவிட்டார் —
கடந்த கால, நிகழ்கால, வருங்காலப் பாவங்கள்.
அது “**ஒரே தரம்**” கொடுக்கப்பட்ட பலி.
- இப்போது நமது பாவங்கள் எங்கே?
கடல் — ஆழம் கிழக்கு-மேற்கு — அகலம்
வானம் — உயரம் முதுகு — நீளம்
(மீகா 7:19; ஏசா 44:22; சங் 103:12; ஏசா 38:17)
- இனிக் குற்றவுணர்வு இல்லை — தண்டனைத் தீர்ப்பு இல்லை —
- இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படமுடியாத
எப்பாவத்தையும் உங்களால் செய்யமுடியாது!
கருஞ்சிவப்பு ... பஞ்சு, பனி போல் வெண்மை
“**வழக்காடுவோம், வாருங்கள்!**” (ஏசா 1:18)

- உங்கள் கடந்த காலத்தைப் பிசாசு உங்களுக்கு நினைப்பூட்டினால்,
அவனது எதிர்காலத்தை அவனுக்கு நினைப்பூட்டுங்கள்!
ஆ, பாவத்தைப்பற்றிய கவலை சிலுவையால் ஒழிந்தது!

2. எதிர்காலத்தைக் குறித்த பயம்

தனது எதிர்காலத்திற்காய் அந்தக் கள்ளன் வேண்டினான்.

இயேசுவின் பதில்: “**மெய்யாகவே, மெய்யாகவே, ...**” (லூக் 23:43)

- எதிர்காலம் நமக்கு வைத்திருப்பது “யாது” என்றறிய தேவையில்லை; எதிர்காலத்தை வைத்திருப்பவர் “யார்” என்றறிந்தால் போதும் ...
அவரே அல்பா, அவரே ஓமெகா.
அவரே துவக்குபவர், அவரே முடிப்பவர்.
துவக்க முதல் முடிவை அறிந்தவர் (ஏசா 46:10)
- நம்மில் நற்செயலைத் துவங்கியவர் ...
இதை “**நம்பி**” வாழ வேண்டும் (பிலி 1:5,6)
- நீங்களும் தேவனும் சேர்ந்து சந்திக்க முடியாத பிரச்சனை எதுவும் வராது —
1 கொரி 10:13 ... எச்சோதனையும் அதற்குப் பெரிதல்ல!
- மரணத்திற்குப் பயப்படாதிருங்கள்!
எபி 2:14,15 ... “**வாழ்நாளெல்லாம்**” ... மரண பயம் ...
அடிமைத்தனம்
தேவன் குறித்த காலத்திற்குமுன் சாகமாட்டீர்கள்.
உங்கள் தலையின் மயிர்கள் எண்ணப்பட்டுள்ளன.
நீங்கள் கடவுளின் கண்மணி.

ஆம், எதிர்காலம் பற்றிய கவலை சிலுவையால் ஒழிந்தது!

Fanny Crosby: **யேசுவைப் பாடிப் போற்றுகிறேன்,
நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்;
(Blessed மீட்பரை நம்பி நேசிக்கிறேன்,
assurance ...) நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்!**

3. குடும்பத்தைப்பற்றிய கவலை

“**இதோ உன் மகன், உன் தாய்**” என்ற இயேசுவின் கூற்று குடும்பங்களீது தேவனது கரிசனையின் வெளிப்பாடு (யோ 19:26,27)

- உங்களைவிட உங்கள் குடும்பம் மீது தேவனுக்குக் கரிசனை. எ.கா.) நோவாவும் குடும்பமும் — பெருவெள்ளம்
ராகாபும் குடும்பமும் — எரிகோ
சகேயுவும் குடும்பமும் — “இவ்வீட்டுக்கு இரட்சிப்பு!”
சிறையதிகாரியும் குடும்பமும் — “நீயும் வீட்டாரும்”

- உங்கள் கவலை யாது?
இரட்சிக்கப்படாத கணவனா?
ஒத்துழைக்காத மனைவியா?
கீழ்ப்படியாத பிள்ளைகளா?
தொந்தரவு தரும் உறவினரா?

நிவாரணம் : அவர்களுக்காய் ஜெபியுங்கள்!

இயேசு : “உங்கள் பிள்ளைகளுக்காய் அழுங்கள்” (லூக் 23:28)

- கடைசிக்காலம்: குடும்பங்களில் பிசாசின் விளையாடல்.
பரிசுத்த ஆவியானவரின் எதிர்ப்பு —
மல் 4:5,6 ... பிதாக்கள்... பிள்ளைகள்...

4. குழப்பங்கள் பற்றிய கவலை

இயேசுவின் கதறல்: “என் தேவனே ... என் தேவனே?” (மத் 27:46)
எதையும் தாங்கியவர் இந்தப் பிரிவைத் தாங்கமுடியவில்லை!

இதுதான் சிலுவையிலிருந்து வந்த மையக் கதறல்.
மற்றவையெல்லாம் கூற்றுக்கள்; இது ஒன்றுதான் கேள்வி!

இக்கேள்விக்குத் தேவன் பதில் தரவில்லை,
மாறாக, இச்சூழலில் கடந்து செல்ல
அவருக்குப் பலமும் கிருபையும் அருளினார்.

- வாழ்வின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடையாது
போகலாம் —
ஏன்? — கூடாதா? (Why not?)
ஏன் நான்? — வேறு யார்? (Who then?)
ஏன் இப்பொழுது? — வேறு எப்போது? (When then?)
ஏன் இது? — வேறு எது? (What then?)

- நமது கேள்விகளுக்குப் பதில்தர தேவன் கடமைப்பட்டவரல்ல;
ஆனால் போதுமான கிருபையளிக்கிறார் —
இருட்டில் பயிற்சி (ஏசா 50:10)

தேவன் விளக்கினாலும் நமது குருவி மூளைக்குப் புரியுமோ?
“நானறியேன்; அவரறிவார்!” (யோபு 23:8-10)
ஜான் வெஸ்லி: தேவன் நம்மோடிருப்பதே காரியம்!

5. உடல்நலக் குறைவு, பணமின்மை பற்றிய கவலை

“தாகமாயிருக்கிறேன்” — உடலில் வேதனை / தேவை
(யோ 19:28)

ஏசா 53:4 ... பாடுகள் = வியாதிகள்
துக்கங்கள் = வேதனைகள் (மத் 8:16,17)

- உடலுக்கும் கிறிஸ்துவே இரட்சகரென விசுவாசியுங்கள்.
பொதுவாக,
ஜெபத்தைக் கேட்டு ஆண்டவர் சுகமாக்குவார்;
எப்பொழுதும் அவ்விதம் நடக்காது போகலாம்!
எ.கா.) பவுலின் முள் ... என் கிருபை ... என் பலம்
- நமது உடல் இன்னும் சாவுக்குரியதுதான் —
இப்பொழுது “முதற்கனிகள்” மட்டுமே (ரோ 8:23)
லாசரு மறுபடியும் மரித்தான்! இருமுறை அடக்கம்!
நவீன காலச் சுவிசேஷச் செய்திகளால் ஏமாந்துபோகாதீர் —
“வியாதிகளே இருக்காதா?”
நமக்குப் “பாவம்” இல்லையென்றால், நம்மையே வஞ்சிக்கிறோம்.
நமக்கு “வியாதி” இல்லையென்றால் நம்மையும் பிறரையும்
வஞ்சிக்கிறோம்.
புதிய வானம் புதிய பூமி: வியாதி, மரணம் இல்லை (வெளி 21:1-4)
சிலுவையினாலும் உயிர்த்தெழுதலினாலும், நாம்
ஒரு நாள் முற்றிலும் மகிமையான உடலைப் பெறுவோம்.
- பணத் தேவை குறித்த கவலை — பல தற்கொலைகள்.
இயேசு: எதை உண்போம் ... கவலைப்படாதீர் (மத் 6:25-34)
உங்கள் பரம பிதா அறிவார் ...

6. வேலை/தொழில் பற்றிய கவலை

“முடிந்தது” என்றார் இயேசு — நமது வேலைகளையும்
முடிக்க உதவுவாரென்பதற்கு நிச்சயம் (யோ 19:30)

உங்கள் திறமையின்மை, பலமின்மை, குறைபாடுகள் குறித்துக்
கவலைப்படாதீர்.

மாணவர்கள்: படிப்பைக் குறித்த கவலை

நாம் விசுவாசிக்கவேண்டியவை —

- நமது திறன்கேற்பத்தான் தேவன் பொறுப்பு தருகிறார்.
5 தாலந்துகள், 2 தாலந்துகள், 1 தாலந்து (மத் 25:14-30)
- நாம் உண்மையாயிருப்பதே தேவனது விருப்பம் —
“நல்லது, உண்மையும் உத்தமமுமான ஊழியனே”
- நாம் எல்லாவற்றையும் செய்துவிட அவர் விரும்புவதில்லை;
நமக்குக் கொடுக்கப்பட்டதையே செய்யவேண்டும் —
இந்தியாவுக்கு இயேசு வரவில்லை, ஆப்பிரிக்காவிற்குச்
செல்லவில்லை!
- நம்மால் முடிந்ததையே செய்ய அவர் எதிர்பார்க்கிறார் —
“தன்னால் இயன்றதைச் செய்தாள்” (மாற் 14:8)
இரு தாலந்துள்ளவன் ஐந்து கொண்டுவரவேண்டியதில்லை.

முடிவுரை

7. மேற்கூறிய கவலைகளையும் மற்ற கவலைகளையும் மேற்கொள்ள
ஒரே வழி அர்ப்பணிப்பே —

“பிதாவே, உமது கரங்களில் ...” (லூக் 23:46)

முதலாவது, “பிதாவே” என்றார்	அதாவது,
நடுவில், “என் தேவனே” என்றார்	தேவன்
முடிவில் “பிதாவே” என்றார்	நமது அப்பா!

பிதாவானவரின் தந்தைத்துவத்தை விசுவாசித்துப்
போற்றுவதே கவலைகளை மேற்கொள்ளும் வழி.

பவுல் : நான் விசுவாசித்திருக்கிறவரை அறிவேன் (2 தீமோ 1:12)
யூதா : வழுவாதபடி உங்களைக் காக்க தேவன் வல்லவர் (யூதா 24)
இயேசு: நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள் ...
நீங்கள் என் பிதாவின் கையில் இருக்கிறீர்கள் ...
உங்களை ஒருவரும் பறிக்கமுடியாது (யோ 10:28,29)

கவலை உங்களைத் தொந்தரவுபடுத்த விடாதீர்;
கவலை உங்களைத் தொந்தரவுபடுத்தாதவரை
கவலையைத் தொந்தரவுபடுத்துங்கள்!